

Act

Chapter 9

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Ὁ	δὲ	Σαῦλος,	ἔτι	ἐμπατέων	ἀπελθὼν	καὶ
	-அந்த	-ஆகிலும்	சவுல்	இன்னும்	சுவாசித்துக்கொண்டு	மிரட்டலையும்	மற்றும்
	G3588	G1161	G4569	G2089	G1709	G0547	G2532
	φόνου	εἰς	τοῦς	μαθητὰς	τοῦ	Κυρίου.	προσελθὼν
	கொலையையும்	-க்குள்	-அந்த	சீஷர்களுக்கு	-உடைய	ஆண்டவருடைய	சென்று
	G5408	G1519	G3588	G3101	G3588	G2962	G4334
	τῷ	ἀρχιερεῖ,					
	-அந்த	பிரதான-ஆசாரியனிடத்தில்					
	G3588	G0749					

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்;

2	ἦρθε	παρ'	αὐτοῦ	ἐπιστολὰς	εἰς	Δαμασκόν,	
	கேட்டான்	-இடத்திலிருந்து	அவனிடத்திலிருந்து	நிருபங்களை	-க்குள்	தமஸ்குவக்கு	
	G0154	G3844	G0846	G1992	G1519	G1154	
	παρὸς	τὰς	συναγωγὰς,	ὅπως	ἐὰν	τινας	εὐρῆ
	-இடத்தில்	-அந்த	ஜெபஆலயங்களுக்கு	-ஆக	-ஆனால்	சிலரை	கண்டுபிடிப்பானானால்
	G4314	G3588	G4864	G3704	G1437	G5100	G2147
	τῆς	Ὀδοῦ,	ὄντας	ἄνδρας	τε	καὶ	γυναῖκας,
	-உடைய	வழியின்	இருக்கிற	ஆண்களையும்	-மற்றும்	மற்றும்	பெண்களையும்
	G3588	G3598	G1510	G0435	G5037	G2532	G1135
	δεδεμένους	ἀγάγῃ	εἰς	Ἱεροσόλυμα.			
	கட்டப்பட்டவர்களாய்	கொண்டுவருவான்	-க்குள்	எருசலேமுக்கு			
	G1210	G0071	G1519	G2419			

இந்த மார்க்கத்தாராகிய ஆண்களையாவது, பெண்களையாவது தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு உத்தரவுகளைக் கேட்டு வாங்கினான்.

3	Ἐν	δὲ	τῷ	παροῦσθαί,	ἐγένετο	αὐτὸν	ἐγγιζέιν	τῇ
	-இல்	-மற்றும்	-அந்த	போகும்போது	நடந்தது	அவன்	நெருங்குவது	-அந்த
	G1722	G1161	G3588	G4198	G1096	G0846	G1448	G3588
	Δαμασκῷ,	ἐξείφθη	τε	αὐτὸν	περιήσπραψεν	φῶς	ἐκ	
	தமஸ்குவை	திடீரென்று	-மற்றும்	அவனை	குழ்ந்துகொண்டது-ஒளி	ஒளி	-இருந்து	
	G1154	G1810	G5037	G0846	G4015	G5457	G1537	
	τοῦ	ὀρανοῦ.						
	-அந்த	வானத்திலிருந்து						
	G3588	G3772						

அவன் பயணமாகப்போய், தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;

4	καὶ	παρὼν	ἐπὶ	τῆν	γῆν,	ἤκουσεν	φωνῆν	λέγουσαν	αὐτῷ,
	மற்றும்	விழுந்து	-மேல்	-அந்த	நிலத்தில்	கேட்டான்	சத்தத்தை	சொல்கிற	அவனுக்கு
	G2532	G4098	G1909	G3588	G1093	G0191	G5456	G3004	G0846
	Σαοὺλ,	Σαοὺλ,	τί	με	διώκεις?				
	சவுலே	சவுலே	ஏன்	என்னை	துன்புறுத்துகிறாய்				
	G4549	G4549	G5101	G1473	G1377				

அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

5	εἶπεν	δέ,	τίς	εἶ,	Κύριε?	ὁ	δέ,	ἔγωγ	εἶμι
	சொன்னான்	-மற்றும்	யார்	நீர்	ஆண்டவரே	-அந்த	-மற்றும்	நான்	இருக்கிறேன்
	G3004	G1161	G5101	G1510	G2962	G3588	G1161	G1473	G1510
	Ἰησοῦς,	ὁν	σὺ	διώκεις.	{σκληρὸν	σοι	παρὸς	κέντρα	
	இயேசு	-அவன்	நீ	துன்புறுத்துகிறாய்	கடினம்	உனக்கு	-எதிராக	முள்களை	
	G2424	G3739	G4771	G1377	G4642	G4771	G4314	G2759	
	λακτί{ζειν}.	{τρέμων	τε	καὶ	θαυμάζων	εἶπε	Κύριε	τί	
	உதைப்பது	நடுங்கி	-மற்றும்	மற்றும்	பிரமித்து	சொன்னான்	ஆண்டவரே	என்ன	
	G2979	G5141	G5037	G2532	G2284	G2036	G2962	G5101	
	με	θέλεις	παῖσαι						
	என்னை	விரும்புகிறீர்	செய்ய						
	G1473	G2309	G4160						

அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நாளை; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாய்” என்றார்.

6	ἀλλὰ	ἀνάστηθι	καὶ	εἴσελθε	εἰς	τῆν	πόλιν,	καὶ	λαληθήσεται
	ஆனால்	எழுந்திரு	மற்றும்	நுழை	-க்குள்	-அந்த	நகரத்தில்	மற்றும்	சொல்லப்படும்
	G0235	G0450	G2532	G1525	G1519	G3588	G4172	G2532	G2980
	σοι	ὁ	τί	σε	δεῖ	παλεῖν.			
	உனக்கு	-அது	என்ன	உன்னை	வேண்டும்	செய்ய			
	G4771	G3739	G5101	G4771	G1163	G4160			

அவன் நடுங்கித் திகைத்து: “ஆண்டவரே, நான் என்ன செய்ய பிரியமாக இருக்கிறீர்” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார்.

7	οἱ	δέ	ἄνδρες	οἱ	συνοδευόντες	αὐτῷ			
	-அந்த	-மற்றும்	மனிதர்கள்	-அந்த	உடன்பயணம்செய்கிற	அவனோடு			
	G3588	G1161	G0435	G3588	G4922	G0846			
	εἰσῆκεισαν		ἐνεοί,	ἀκούοντες	μὲν	τῆς	φωνῆς,		
	நின்றனுகொண்டிருந்தார்கள்		வாய்பேசாமல்	கேட்டுக்கொண்டு	-ஒருபுறம்	-அந்த	சத்தத்தை		
	G2476		G1769	G0191	G3303	G3588	G5456		
	μῆδ'ένα	δέ	θεωροῦντες.						
	ஒருவரையும்	-ஆகிலும்	காணாமல்						
	G3367	G1161	G2334						

அவனுடனே கூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள்.

8	ἡγέρθη எழுந்தான் G1453	δὲ -மற்றும் G1161	Σαῦλος சவுல் G4569	ἀπὸ -இருந்து G0575	τῆς -அந்த G3588	γῆς, நிலத்திலிருந்து G1093	ἀνεωγμένων திறக்கப்பட்ட G0455	δὲ -மற்றும் G1161
	τῶν -உடைய G3588	ὀφθαλμῶν கண்களின் G3788	αὐτοῦ, அவனுடைய G0846	ὀπίθεν ஓன்றும் G3762	ἔβλεπεν. காணவில்லை G0991	χειραγωγούντες கைபிடித்து-நடத்தி G5496	δὲ -மற்றும் G1161	
	αὐτὸν, அவனை G0846	εἰσήγαγον கொண்டுபோனார்கள் G1521	εἰς -க்குள் G1519	Δαμασκόν. தமஸ்குவுக்கு G1154				

சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.

9	καὶ மற்றும் G2532	ἦν இருந்தான் G1510	ἡμέρας நாட்கள் G2250	τρεῖς மூன்று G5140	μῆ இல்லாமல் G3361	βλέπων, பார்வையில்லாமல் G0991	καὶ மற்றும் G2532	ὄκ இல்லை G3756
	ἔφαγεν சாப்பிட்டான் G5315	ὀπίθεν இல்லை G3761	ἔπει. குடித்தான் G4095					

அவன் மூன்று நாட்கள் பார்வையில்லாதவனாக ஆகாரம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

10	ἦν இருந்தான் G1510	δὲ -ஆகிலும் G1161	τις ஒருவன் G5100	μαθητῆς சீஷன் G3101	ἐν -இல் G1722	Δαμασκῷ, தமஸ்குவில் G1154	ὀνόματι பெயர் G3686	Ἐνανία. அனனியா G0367
	καὶ மற்றும் G2532	εἶπεν சொன்னார் G3004	παρὸς -இடத்தில் G4314	αὐτὸν அவனிடத்தில் G0846	ἐν -இல் G1722	ὀνόματι தரிசனத்தில் G3705	ὁ -அந்த G3588	Κύριος, ஆண்டவர் G2962
	Ἐνανία. அனனியாவே G0367	ὁ -அந்த G3588	δὲ -மற்றும் G1161	εἶπεν, சொன்னான் G3004	Ἰδοὺ, இதோ G3708	ἐγώ, நான் G1473	Κύριε. ஆண்டவரே G2962	

தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: "அனனியாவே," என்றார். அவன்: "ஆண்டவரே, இதோ, அடியேன்" என்றான்.

11	ὁ -அந்த G3588	δὲ -மற்றும் G1161	Κύριος ஆண்டவர் G2962	παρὸς -இடத்தில் G4314	αὐτόν, அவனிடத்தில் G0846	Ἐνανίαν, எழுந்து G0450	προεβήκει போ G4198	ἐπὶ -மேல் G1909
	τῆν -அந்த G3588	ῥόμην தெருவுக்கு G4505	τῆν -அந்த G3588	καλουμένην அழைக்கப்படுகிற G2564	Ἐπιθεῖαν, நேர்வழி G2117	καὶ மற்றும் G2532	Ζήτησον தேடு G2212	ἐν -இல் G1722
	Ἰοὺδα யூதாவின் G2455	Σαῦλον சவுலை G4569	ὀνόματι, பெயரால் G3686	Ταρσέα. தர்சுவையன் G5018	Ἰδοὺ இதோ G3708	γὰρ ஏனெனில் G1063	προσεύχεται, ஜெபிக்கிறான் G4336	ὡς வீட்டில் G3614

அப்பொழுது கர்த்தர்: "நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவிற்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுப்பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;

12	καὶ மற்றும் G2532	εἶδεν கண்டான் G3708	ἀνδρα மனிதனை G0435	ἐν -இல் G1722	ὀράματι, தரிசனத்தில் G3705	Ἀνανία அன்னியா-என்ற G0367	ὄνοματι, பெயருள்ள G3686
	εἰσελθόντα நுழைந்து G1525	καὶ மற்றும் G2532	ἐπιθέντα கைகளை-வைத்த G2007	ἀπὸ அவன்மேல் G0846	[τὰς] -அந்த G3588	χεῖρας, கைகளை G5495	ὄψα -ஆக G3704
	ἀναβλέψη. பார்வையடையும்படி G0308						

அன்னியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான்” என்றார்.

13	ἀπεκρίθη பதிலளித்தான் G0611	δὲ -மற்றும் G1161	Ἀνανίας, அன்னியா G0367	Κύριε, ஆண்டவரே G2962	ῥηκουσα கேட்டிருக்கிறேன் G0191	ἀπὸ -இருந்து G0575	
	πολλῶν அநேகரிடத்திலிருந்து G4183	περὶ -குறித்து G4012	τοῦ -அந்த G3588	ἀνδρὸς மனிதனைக்குறித்து G0435	τοῦτου, இந்த G3778	ὄσα எவ்வளவு G3745	
	κακὰ தீமைகளை G2556	τοῖς -அந்த G3588	ἀγίοις பரிசுத்தவான்களுக்கு G0040	σοι உம்முடைய G4771	ἐποίησεν செய்தான் G4160	ἐν -இல் G1722	Ἱεροσολήμ; எருசலேமில் G2419

அதற்கு அன்னியா: “ஆண்டவரே, இந்த மனிதன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ தீங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

14	καὶ மற்றும் G2532	ὡς இங்கே G5602	ἔχει கொண்டிருக்கிறான் G2192	ἐξουσίαν அதிகாரத்தை G1849	παρὰ -இடத்திலிருந்து G3844	τῶν -உடைய G3588
	ἀρχιερέων, பிரதான-ஆசாரியர்களிடத்திலிருந்து G0749	τῶν கட்டுவதற்கு G1210		πάντας எல்லாரையும் G3956	τοὺς -அந்த G3588	
	ἐπικαλουμένων தொழுதுகொள்ளுகிற G1941	τὸ -அந்த G3588	ὄνομα நாமத்தை G3686	σοι. உம்முடைய G4771		

இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லாரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றான்.

15	εἶπεν சொன்னார் G3004	δὲ -மற்றும் G1161	παρὸς -இடத்தில் G4314	αὐτὸν அவனிடத்தில் G0846	ὁ -அந்த G3588	Κύριος, ஆண்டவர் G2962	Πορεύου, போ G4198
	ὄτι ஏனெனில் G3754	σκεπὸς பாத்திரம் G4632	ἐκλυθῆς தெரிந்துகொள்ளாதலின் G1589	ἐστίν இருக்கிறான் G1510	μοι எனக்கு G1473	ὀπίσθον, இவன் G3778	τοῦ -உடைய G3588
	βαστάσαι சுமந்துகொண்டுபோவதற்கு G0941	τὸ -அந்த G3588	ὄνομα நாமத்தை G3686	μου என்னுடைய G1473	ἐνώπιον -முன்பாக G1799	(τῶν) -அந்த G3588	ἐθνῶν, ஜாதிகளின் G1484
	τε -மற்றும் G5037	καὶ மற்றும் G2532	βασίλειον, ராஜாக்களின் G0935	πύλων புத்திரர்களின் G5207	τε -மற்றும் G5037	Ἴσραήλ: இஸ்ரவேலின் G2474	

அதற்குக் கர்த்தர்: “நீ போ; அவன் யூதரல்லாதவர்களுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் சந்ததிகளுக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட நபராக இருக்கிறான்.

16	ἐγὼ நான் G1473	γὰρ ஏனெனில் G1063	ὑποδείξω காண்பிப்பேன் G5263	ἀποδοῦναι அவனுக்கு G0846	ὅσα எவ்வளவு G3745	δὲ வேண்டும் G1163	ἀπὸν அவன் G0846	ὑπὲρ -க்காக G5228
	τοῦ -உடைய G3588	ὀνόματός நாமத்தின் G3686	μου என்னுடைய G1473	πατρίδος. பாடுபட G3958				

அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.

17	Ἀπὸ போனான் G0565	δὲ -மற்றும் G1161	Ἀνανίας, அனனியா G0367	καὶ மற்றும் G2532	ἐπιθῆκεν நுழைந்தான் G1525	εἰς -க்குள் G1519	τὴν -அந்த G3588	οἰκίαν; வீட்டில் G3614	καὶ மற்றும் G2532
	ἐπιπέσει வைத்து G2007	ἐπ’ -மேல் G1909	ἀπὸν அவன்மேல் G0846	τὰς -அந்த G3588	καί கைகளை G5495	ἐπέκει சொன்னான் G3004	συνέλαβεν சவுலே G4549	ἐπέκει சகோதரனே G0080	ὅτι -அந்த G3588
	Κύριος ஆண்டவர் G2962	ἀπέσταλκέν அனுப்பியிருக்கிறார் G0649	μου, என்னை G1473	ἵνα இயேசு G2424	ὅτι -அந்த G3588	ἐπέκει தரிசனமானவர் G3708	συνέλαβεν உனக்கு G4771	ἐπὶ -இல் G1722	
	τῆς -அந்த G3588	ὁδοῦ, வழியில் G3598	ἵνα -அது G3739	ἵνα வந்துகொண்டிருந்தாய் G2064	ὅτι -ஆக G3704	ἐπέκει பார்வையடையும்படி G0308	καὶ மற்றும் G2532		
	παρὰ நிரப்பப்படும்படி G4130	τῆς ஆவியினால் G4151	ἁγίου. பரிசுத்த G0040						

அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான்.

18	καὶ மற்றும் G2532	ἐπέκει உடனே G2112	ἀπέσταλκέν விழுந்தன G0634	ἀπὸν அவனுடைய G0846	ὅτι -இருந்து G0575	τὴν -அந்த G3588	ὁδοῦ கண்களிலிருந்து G3788	ὅτι -போல G5613
	ἐπέκει செதில்கள் G3013	ἐπέκει பார்வையடைந்தான் G0308	τῆς -மற்றும் G5037	καὶ மற்றும் G2532	ὅτι எழுந்து G0450	ἐπέκει ஞானஸ்நானம்பெற்றான் G0907		

உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

19	καὶ மற்றும் G2532	λαβὼν பெற்று G2983	τροφήν, ஆகாரத்தை G5160	ἐνίσχυσεν. பலப்பட்டான் G1765	Ἐγένετο இருந்தான் G1096	δὲ -மற்றும் G1161	μετὰ -உடன் G3326	τὴν -அந்த G3588	ἐν -இல் G1722
	Δαμασκῷ தமஸ்குவில் G1154	μαθητῶν சீஷர்களோடு G3101	ἵνα நாட்கள் G2250	τινὰς. சில G5100					

பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாட்கள் இருந்து,

20 καὶ εὐθὺς ἐν ταῖς συναγωγαῖς ἐκίρυσεν τὸν Ἰησοῦν,
 மற்றும் உடனே -இல் -அந்த ஜெபஆலயங்களில் பிரசங்கித்தான் -அந்த இயேசுவை
[G2532](#) [G2112](#) [G1722](#) [G3588](#) [G4864](#) [G2784](#) [G3588](#) [G2424](#)

ὅτι οὐτὸς ἐστὶν ὁ Υἱὸς τοῦ Θεοῦ.
 என்று இவர் இருக்கிறார் -அந்த குமாரன் -உடைய தேவனுடைய
[G3754](#) [G3778](#) [G1510](#) [G3588](#) [G5207](#) [G3588](#) [G2316](#)

| தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்.

21 ἐξῆσταντο δὲ πάντες οἱ ἀκούοντες, καὶ ἔλεγον,
 பிரமித்தார்கள் -மற்றும் எல்லாரும் -அந்த கேட்கிறவர்கள் மற்றும் சொன்னார்கள்
[G1839](#) [G1161](#) [G3956](#) [G3588](#) [G0191](#) [G2532](#) [G3004](#)

Ὁὐχὶ οὐτὸς ἐστὶν ὁ παρορθῆσας εἰς Ἱεροσόλυμα τὸς
 இல்லையா இவன் இருக்கிறான் -அந்த அழித்தவன் -இல் எருசலேமில் -அந்த
[G3756](#) [G3778](#) [G1510](#) [G3588](#) [G4199](#) [G1519](#) [G2419](#) [G3588](#)

ἐπικαλοῦμένους τὸ ὄνομα τοῦτο? καὶ ὥδε εἰς
 தொழுதுகொள்ளுகிறவர்களை -அந்த நாமத்தை இந்த மற்றும் இங்கே -க்குள்
[G1941](#) [G3588](#) [G3686](#) [G3778](#) [G2532](#) [G5602](#) [G1519](#)

τοῦτο ἐληλυθὲι, ἵνα δεδεδμένους, ἀποτοῦς ἀγάγη εἰς
 இதற்காக வந்தான் -ஆக கட்டப்பட்டவர்களாய் அவர்களை கொண்டுபோவதற்கு -மேல்
[G3778](#) [G2064](#) [G2443](#) [G1210](#) [G0846](#) [G0071](#) [G1909](#)

τὸς ἀρχιερεῖς.
 -அந்த பிரதான-ஆசாரியர்களிடத்தில்
[G3588](#) [G0749](#)

| கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இயேசுவின் நாமத்தை ஆராதிக்கின்றவர்களை துன்புறுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கைதுசெய்து பிரதான ஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

22 Σαῦλος δὲ μᾶλλον ἐνεδύναμωτο, καὶ συνέχυσεν ἄπο τοῦ Ἰουδαίου
 சவுல் -ஆகிலும் அதிகமாய் பலப்பட்டான் மற்றும் கலக்கினான் -அந்த யூதர்களை
[G4569](#) [G1161](#) [G3123](#) [G1743](#) [G2532](#) [G4797](#) [G3588](#) [G2453](#)

τὸς κατοικοῦντας ἐν Δαμασκῷ, συμβιβάζων ὅτι οὐτὸς ἐστὶν ὁ
 -அந்த குடியிருக்கிற -இல் தமஸ்குவில் நிரூபித்து என்று இவர் இருக்கிறார் -அந்த
[G3588](#) [G2730](#) [G1722](#) [G1154](#) [G4822](#) [G3754](#) [G3778](#) [G1510](#) [G3588](#)

Χριστόν.
 கிறிஸ்து
[G5547](#)

| சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று தொடர்ந்துப் பேசி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.

23 Ἦς δὲ ἐπληροῦντο ἡμέραι ἱκαναί, συνεβόλεσαν οἱ
 -போது -மற்றும் நிறைவேறினபோது நாட்கள் அநேக ஆலோசனைசெய்தார்கள் -அந்த
[G5613](#) [G1161](#) [G4137](#) [G2250](#) [G2425](#) [G4823](#) [G3588](#)

Ἰουδαῖοι ἀνελεῖν αὐτόν,
 யூதர்கள் கொலைசெய்ய அவனை
[G2453](#) [G0337](#) [G0846](#)

| சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.

24 ἐγνώσθη δὲ τῷ Σαύλῳ ἣ ἐπιβουλὴ αὐτῶν.
அறிவிக்கப்பட்டது -மற்றும் -அந்த சவுலுக்கு -அந்த சதி அவர்களுடைய
[G1097](#) [G1161](#) [G3588](#) [G4569](#) [G3588](#) [G1917](#) [G0846](#)

παρετηροῦντο δὲ καὶ τὰς πύλας ἡμέρας
காவல்காத்துக்கொண்டிருந்தார்கள் -மற்றும் -கூட -அந்த வாசல்களையும் பகலும்
[G3906](#) [G1161](#) [G2532](#) [G3588](#) [G4439](#) [G2250](#)

τε καὶ νεκρῶν, ὅπως αὐτὸν ἀνέλυσεν;
-மற்றும் மற்றும் இரவும் -ஆக அவனை கொலைசெய்யும்படி
[G5037](#) [G2532](#) [G3571](#) [G3704](#) [G0846](#) [G0337](#)

அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

25 λαβόντες δὲ οἱ μαθηταὶ αὐτοῦ νεκρῶν, δὶὰ τοῦ
எடுத்துக்கொண்டு -மற்றும் -அந்த சீஷர்கள் அவனுடைய இரவிலே -வழியாக -அந்த
[G2983](#) [G1161](#) [G3588](#) [G3101](#) [G0846](#) [G3571](#) [G1223](#) [G3588](#)

τεῖχος καὶ κρητῶν αὐτὸν, χαλάσαντες ἐν σταυρῶν.
மதிலின்வழியாக இறக்கினார்கள் அவனை தொங்கவிட்டு -இல் கூடையிலே
[G5038](#) [G2524](#) [G0846](#) [G5465](#) [G1722](#) [G4711](#)

சீடர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாக இறக்கிவிட்டார்கள்.

26 Παραγενόμενος δὲ εἰς Ἱερουσαλὴμ, ἐπαίραζεν κολλᾶσθαι τοῖς
வந்தபோது -மற்றும் -க்குள் எருசலேமில் முயற்சித்தான் சேர்ந்துகொள்ள -அந்த
[G3854](#) [G1161](#) [G1519](#) [G2419](#) [G3985](#) [G2853](#) [G3588](#)

μαθηταῖς. καὶ πάντες ἐφοβοῦντο αὐτόν, μὴ πιστεύοντες
சீஷர்களோடு மற்றும் எல்லாரும் பயந்தார்கள் அவனுக்கு இல்லாமல் விசுவாசித்து
[G3101](#) [G2532](#) [G3956](#) [G5399](#) [G0846](#) [G3361](#) [G4100](#)

ὅτι ἐστὶν μαθητῆς.
என்று இருக்கிறான் சீஷன்
[G3754](#) [G1510](#) [G3101](#)

சவுல் எருசலேமுக்கு வந்து, சீடர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லோரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.

27 Βαρνάβας δὲ, ἐπιλαβόμενος αὐτόν, ἤγαγεν πρὸς τοὺς
பரன்பா -ஆகிலும் பிடித்துக்கொண்டு அவனை கொண்டுவந்தான் -இடத்தில் -அந்த
[G0921](#) [G1161](#) [G1949](#) [G0846](#) [G0071](#) [G4314](#) [G3588](#)

ἀποστόλους; καὶ διηγῆσατο αὐτοῖς πῶς ἐν τῇ
அப்போஸ்தலர்களிடத்தில் மற்றும் விவரித்தான் அவர்களுக்கு எப்படி -இல் -அந்த
[G0652](#) [G2532](#) [G1334](#) [G0846](#) [G4459](#) [G1722](#) [G3588](#)

ὁδῷ εἰδὲν τὸν Κύριον; καὶ ὅτι ἐλάλησεν αὐτῷ;
வழியிலே கண்டான் -அந்த ஆண்டவரை மற்றும் என்று பேசினார் அவனிடத்தில்
[G3598](#) [G3708](#) [G3588](#) [G2962](#) [G2532](#) [G3754](#) [G2980](#) [G0846](#)

καὶ πῶς ἐν Δαμασκῷ ἐπαρρησάσατο ἐν τῷ ὀνόματι
மற்றும் எப்படி -இல் தமஸ்குவில் தைரியமாய்-பேசினான் -இல் -அந்த நாமத்தில்
[G2532](#) [G4459](#) [G1722](#) [G1154](#) [G3955](#) [G1722](#) [G3588](#) [G3686](#)

«τοῦ» Ἰησοῦ.
-உடைய இயேசுவின்
[G3588](#) [G2424](#)

அப்பொழுது பரன்பா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலர்களிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்ததையும்

அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.

28	καὶ	ἦν	μετ'	αὐτῶν,	εἰσαπορευόμενος	καὶ
	மற்றும்	இருந்தான்	-உடன்	அவர்களோடு	வந்துபோய்க்கொண்டிருந்தான்	மற்றும்
	G2532	G1510	G3326	G0846	G1531	G2532
	ἐκπορευόμενος	εἰς	Ἱεροσόλυμα,	παρρησιαζόμενος	ἐν	τῷ
	போய்க்கொண்டிருந்தான்	-இல்	எருசலேமில்	தெரியமாய்-பேசி	-இல்	-அந்த
	G1607	G1519	G2419	G3955	G1722	G3588
	ὄνοματι					
	நாமத்தில்					
	G3686					
	τοῦ	Κυρίου.				
	-உடைய	ஆண்டவருடைய				
	G3588	G2962				

அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து;

29	ἐλάλει	τε	καὶ	συνεζήτει	παρὸς	τοὺς	Ἑλληνοστὰς;	οἱ
	பேசினான்	-மற்றும்	மற்றும்	வாதாடினான்	-இடத்தில்	-அந்த	கிரேக்கர்களோடு	-அந்த
	G2980	G5037	G2532	G4802	G4314	G3588	G1675	G3588
	δὲ	ἐπαχειροῦν	ἀνελείν	αὐτὸν.				
	-ஆகிலும்	முயற்சித்தார்கள்	கொலைசெய்ய	அவனை				
	G1161	G2021	G0337	G0846				

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தெரியமாகப் பிரசங்கித்து, கிரேக்கர்களுடனே பேசி விவாதித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

30	ἐπιυρόντες	δὲ,	οἱ	ἀδιέλοῖ	κατήγαγον	αὐτὸν	εἰς
	அறிந்தபோது	-மற்றும்	-அந்த	சகோதரர்கள்	கொண்டுவந்தார்கள்	அவனை	-க்குள்
	G1921	G1161	G3588	G0080	G2609	G0846	G1519
	Καισαρείαν,	καὶ	ἐξᾠπείλων	αὐτὸν	εἰς	Ταρσόν.	
	செசரியாவுக்கு	மற்றும்	அனுப்பினார்கள்	அவனை	-க்குள்	தர்சுவுக்கு	
	G2542	G2532	G1821	G0846	G1519	G5019	

சகோதரர்கள் அதை அறிந்து, அவனைச் செசரியாவிற்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவிற்கு அனுப்பிவிட்டார்கள்.

31	Ἦ	μὲν	οἶν	ἐκκλησίᾳ	καθ'	ἴλην	τῆς	Ἰουδαίας,	καὶ
	-அந்த	-ஒருபுறம்	ஆகையால்	சபை	-முழுவதும்	முழு	-அந்த	யூதேயா	மற்றும்
	G3588	G3303	G3767	G1577	G2596	G3650	G3588	G2449	G2532
	Γαλιλαίας,	καὶ	Σαμαρείας,	εἶχεν	εἰρήνην;	οἰκοδομοῦμένην	καὶ		
	கலிலேயா	மற்றும்	சமாரியா	கொண்டிருந்தது	சமாதானத்தை	கட்டப்பட்டு	மற்றும்		
	G1056	G2532	G4540	G2192	G1515	G3618	G2532		
	πορευομένην	τῷ	φόνῳ	τοῦ	Κυρίου,	καὶ	τῆς	παρακλήσεως	
	நடந்து	-அந்த	பயத்தில்	-உடைய	ஆண்டவருடைய	மற்றும்	-அந்த	ஆறுதலில்	
	G4198	G3588	G5401	G3588	G2962	G2532	G3588	G3874	
	τοῦ	Ἁγίου	Πνεύματος	ἐπιληθύνετο.					
	-உடைய	பரிசுத்த	ஆவியின்	பெருகினது					
	G3588	G0040	G4151	G4129					

அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின.

32 Ἐγένετο δὲ Πέτρον, διερχόμενον δὲ πάντων,
 நடந்தது -மற்றும் பேதுரு கடந்துபோகிறபோது -வழியாக எல்லாவற்றையும்
[G1096](#) [G1161](#) [G4074](#) [G1330](#) [G1223](#) [G3956](#)

κατελθὲν καὶ παρὸς τὸς ἀγίους τὸς κατοικοῦντας
 இறங்கிவருவது -கூட -இடத்தில் -அந்த பரிசுத்தவான்களிடத்தில் -அந்த குடியிருக்கிற
[G2718](#) [G2532](#) [G4314](#) [G3588](#) [G0040](#) [G3588](#) [G2730](#)

Λύδδα,
 லுத்தாவில்
[G3069](#)

பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.

33 εὔρεν δὲ ἕκῃ ἄνωπαὸν τινα, ὄνοματι Αἰνέαν, ἔξ
 கண்டான் -மற்றும் அங்கே மனிதனை ஒருவனை பெயர் ஐனேயா -இருந்து
[G2147](#) [G1161](#) [G1563](#) [G0444](#) [G5100](#) [G3686](#) [G0132](#) [G1537](#)

ἐτῶν ὀκτώ κατακεῖμενον ἐπὶ κρᾶβάτῳ, ὃς ἦν
 வருடங்கள் எட்டு படுத்துக்கிடந்த -மேல் படுக்கையிலே அவன் இருந்தான்
[G2094](#) [G3638](#) [G2621](#) [G1909](#) [G2895](#) [G3739](#) [G1510](#)

παρ᾿αλεξυμένου.
 திமிர்வாதமுள்ளவன்
[G3886](#)

அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான்.

34 καὶ εἶπεν αὐτῷ ὁ Πέτρος, Αἰνέα, ἰᾶταί
 மற்றும் சொன்னார் அவனுக்கு -அந்த பேதுரு ஐனேயாவே குணமாக்குகிறார்
[G2532](#) [G3004](#) [G0846](#) [G3588](#) [G4074](#) [G0132](#) [G2390](#)

σε Ἰησοῦς Χριστός; ἀνάστηθι, καὶ σταθῆσον σεαυτῷ. καὶ εὐθὺς
 உன்னை இயேசு கிறிஸ்து எழுந்திரு மற்றும் விரி உனக்காக மற்றும் உடனே
[G4771](#) [G2424](#) [G5547](#) [G0450](#) [G2532](#) [G4766](#) [G4572](#) [G2532](#) [G2112](#)

ἀνάστηθι.
 எழுந்தான்
[G0450](#)

பேதுரு அவனைப் பார்த்து: "ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்" என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.

35 καὶ εἶδον αὐτὸν, πάντες οἱ κατοικοῦντες Λύδδα καὶ
 மற்றும் கண்டார்கள் அவனை எல்லாரும் -அந்த குடியிருக்கிற லுத்தாவிலும் மற்றும்
[G2532](#) [G3708](#) [G0846](#) [G3956](#) [G3588](#) [G2730](#) [G3069](#) [G2532](#)

τὸν Σαρῶνα, οἵτινες ἐπέστρεψαν ἐπὶ τὸν Κύριον.
 -அந்த சாரோனிலும் அவர்கள் திரும்பினார்கள் -மேல் -அந்த ஆண்டவரிடத்தில்
[G3588](#) [G4565](#) [G3748](#) [G1994](#) [G1909](#) [G3588](#) [G2962](#)

லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

36	Ἐν -இல் G1722	Ἰοάνη யோப்பாவில் G2445	δέ -ஆகிலும் G1161	τις ஒருத்தி G5100	ἦν இருந்தாள் G1510	μαθήτρια, சீஷி G3102	ὀνόματι பெயர் G3686	Ταβιθά, தபீத்தா G5000
	ἦ -அவள் G3739	διεμνηνεύμενη மொழிபெயர்க்கப்பட்டு G1329	λέγεται அழைக்கப்படுகிறாள் G3004	Δορκάς, தொர்க்கா G1393	αὐτή இவள் G3778	ἦν இருந்தாள் G1510		
	παύρη நிறைந்த G4134	ἔργων கிரியைகளின் G2041	ἀγαθῶν, நல்ல G0018	καὶ மற்றும் G2532	ἐλεημοσύνων தருமங்களின் G1654	ᾧ -அவை G3739	ἐπαύει. செய்துகொண்டிருந்தாள் G4160	

யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டிருந்தாள்.

37	ἐγένετο நடந்தது G1096	δέ, -மற்றும் G1161	ἐν -இல் G1722	ταῖς -அந்த G3588	ἡμέραις நாட்களில் G2250	ἐκεῖνας, அந்த G1565	ἀσθενήσασα, வியாதிப்பட்டு G0770	αὐτήν அவள் G0846	ἀποθανεῖν. மரித்தாள் G0599
	λοῦσαντες கழுவி G3068	δέ -மற்றும் G1161	ἔθηκον வைத்தார்கள் G5087	«αὐτήν» அவளை G0846	ἐν -இல் G1722	ἕντι. மேல்அறையில் G5253			

அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.

38	ἐγγύς அருகில் G1451	δέ -மற்றும் G1161	ὅσῃς இருக்கிற G1510	λύθεις லுத்தா G3069	τῇ -அந்த G3588	Ἰοάνη, யோப்பாவுக்கு G2445	οἱ -அந்த G3588	μαθηταί, சீஷர்கள் G3101
	ἀκούσαντες கேட்டு G0191	ὅτι என்று G3754	Πέτρος பேதுரு G4074	ἔσπιν இருக்கிறார் G1510	ἐν -இல் G1722	αὐτῇ, அதிலே G0846	ἀνυψίπινார்கள் அனுப்பினார்கள் G0649	δύο இரண்டு G1417
	ἄνδρας மனிதர்களை G0435	παρὸς -இடத்தில் G4314	αὐτὸν, அவனிடத்தில் G0846	παρακαλοῦντες வேண்டிக்கொண்டு G3870	Μὴ இல்லாமல் G3361	ὀκνήσῃς தாமதிப்பாய் G3635		
	διελθεῖν வருவதற்கு G1330	ἕως -வரை G2193	ἡμῶν. எங்களிடத்தில் G1473					

யோப்பா பட்டணம் வித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.

39	ἀναστὰς	δὲ,	Πέτρος	συνῆλθεν	αὐτοῖς,	ὅν	παρὰγενόμενον,
	எழுந்து	-மற்றும்	பேதுரு	சூடவந்தான்	அவர்களோடு	-அவன்	வந்தபோது
	G0450	G1161	G4074	G4905	G0846	G3739	G3854
	ἀνήγαγον	εἰς	τὸ	πᾶερῶον.	καὶ	παρέστησαν	αὐτῷ
	அழைத்துப்போனார்கள்	-க்குள்	-அந்த	மேல்அறைக்கு	மற்றும்	நின்றார்கள்	அவனருகில்
	G0321	G1519	G3588	G5253	G2532	G3936	G0846
	παῖσα	αἰ	χῆραι,	κλιόυσαι	καὶ	ἐπιδικνύμεναι	χρῆνας
	எல்லா	-அந்த	விதவைகள்	அழுதுகொண்டு	மற்றும்	காண்பித்து	உள்ளாடைகளையும்
	G3956	G3588	G5503	G2799	G2532	G1925	G5509
	καὶ	ἱμάτια	ὄσα	ἐποίησεν,	μετ’	αὐτῶν	ὄψα,
	மற்றும்	மேலாடைகளையும்	எவ்வளவு	செய்தான்	-உடன்	அவர்களோடு	இருக்கும்போது
	G2532	G2440	G3745	G4160	G3326	G0846	G1510
	ἦ	Δορκὰς,					
	-அந்த	தொர்க்கா					
	G3588	G1393					

பேதுரு எழுந்து, அவர்களோடு போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லோரும் அழுது, தொற்காள் தங்களோடு இருந்தபோது செய்திருந்த அங்கிகளையும், மற்ற ஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.

40	ἐκβάλων	δὲ	ἔξω	πάντας	ὃ	Πέτρος,	καὶ	θείς
	வெளியே-அனுப்பி	-மற்றும்	வெளியே	எல்லாரையும்	-அந்த	பேதுரு	மற்றும்	வைத்து
	G1544	G1161	G1854	G3956	G3588	G4074	G2532	G5087
	τὰ	γύνατα,	προσηύδατο.	καὶ	ἐπαιτρεψάς	παρὸς	τὸ	σῶμα
	-அந்த	முழங்கால்களை	ஜெபித்தான்	மற்றும்	திரும்பி	-நோக்கி	-அந்த	சரீரத்தை
	G3588	G1119	G4336	G2532	G1994	G4314	G3588	G4983
	εἶπεν,	Ταβιθά,	ἀνάστηθι!	ἦ	δὲ	ἦνοιξεν	τοὺς	ὀφθαλμοὺς
	சொன்னான்	தபீத்தாவே	எழுந்திரு	-அந்த	-மற்றும்	திறந்தான்	-அந்த	கண்களை
	G3004	G5000	G0450	G3588	G1161	G0455	G3588	G3788
	αὐτῆς,	καὶ	ἰδοῦσα	τὸν	Πέτρον,	ἀνεκάθισεν.		
	அவளுடைய	மற்றும்	கண்டு	-அந்த	பேதுருவை	எழுந்து-உட்கார்ந்தாள்		
	G0846	G2532	G3708	G3588	G4074	G0339		

பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: "தபீத்தாளே, எழுந்திரு" என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.

41	τοὺς	δὲ	αὐτῆ	χεῖρα,	ἀνέστησεν	αὐτῆν.	φωνήσας	δὲ
	கொடுத்து	-மற்றும்	அவளுக்கு	கையை	எழுப்பினான்	அவளை	கூப்பிட்டு	-மற்றும்
	G1325	G1161	G0846	G5495	G0450	G0846	G5455	G1161
	τοὺς	ἀγίους	καὶ	τὰς	χῆρας,	παρέστησεν	αὐτῆν	
	-அந்த	பரிசுத்தவான்களையும்	மற்றும்	-அந்த	விதவைகளையும்	நிறுத்தினான்	அவளை	
	G3588	G0040	G2532	G3588	G5503	G3936	G0846	
	ᾤσεν.							
	உயிரோடு							
	G2198							

அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான்.

42	γυνωστὸν அறிவிக்கப்பட்டது G1110	δὲ -மற்றும் G1161	ἐγὲνετο ஆயிற்று G1096	καθ' -முழுவதும் G2596	ὅλης முழு G3650	τῆς -அந்த G3588	Ἰόαη, καὶ யோப்பாவில் மற்றும் G2445	καὶ மற்றும் G2532
	ἐπίστυρα விசுவாசித்தார்கள் G4100	πολλοὶ அநேகர் G4183	ἐπὶ -மேல் G1909	τὸν -அந்த G3588	Κύριον. ஆண்டவர்மேல் G2962			

| இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

43	Ἐγὲνετο நடந்தது G1096	δὲ, -மற்றும் G1161	ῥήματα நாட்கள் G2250	ἵκανα அநேக G2425	μεῖνα தங்குவது G3306	ἐν -இல் G1722	Ἰόαη, யோப்பாவில் G2445	παρά -இடத்தில் G3844
	τινι ஒருவனாகிய G5100	Σίμων, சீமோனிடத்தில் G4613	βουρσεῖ. தோல்பதனிகிறவன் G1038					

| பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.